

1. ஸ்ரீ தர்மசாஸ்தர் நமஸ்கரோம்யத்யதே
பாதாரவிந்தம் சரணம்ஹி மாத்ருசாம்
உச்ச்ருங்கலம் மம பஞ்சேந்திரியம் பவான்
பாவன மார்க்கேண சாலயேத் ஸர்வதா
ஸ்வாமின் சரணமய்யப்பா!

2. அய்யப்ப ஸேவா ஸமாஜஸ்ய ஸ்யாமஹம்
நம்ர ஸதஸ்ய ச்சரன் தர்ம மேவஹீ
பூமௌ து க்ளேசேன ஜீவதாம் ப்ராணிநாம்
ஸேவனே தேஹிமே சக்திம் தயாநிதே
ஸ்வாமின் சரணமய்யப்பா!

3. மாருதேர் மானஸே பக்திர் யதா ததா
பூயாதசஞ்சலா பக்திஷ்ச மே ஹ்ருதி
கர்ம நிஷ்டா வயம் பூயாஸ்ம ஸேவகா
ஹ்ருத்தடே டம்ப விஹீன பவேம ச
ஸ்வாமின் சரணமய்யப்பா!

4 பத்ராணி த்ரஷ்டும் ஸுத்ருஷ்டிம் ச தேஹினா
தோஷாபஹாராய சக்திம் ச தேஹினா
அய்யப்ப தத்வஸ்ய ஞானம் ஹி தேஹினா
ப்ராப்நுயாமோ வயம் சீக்ரம் ஹி த்வத் பதம்
ஸ்வாமின் சரணமய்யப்பா!

5. ஜன்ம ப்ராப்தா ஜனா புண்ய பூ பாரதே
ஸுவ்ரதைர் தேவ தே ஸேவயா நிர்மலா
தாமஸ பாவம் பரித்யஜ்ய ஸத்கதீம்
ஸாதயேயுஸ் தத்ர பூயாஸ்ம ஸாதனம்
ஸ்வாமின் சரணமய்யப்பா!

6. தத்வமஸீதி யஜ் ஞானம் ப்ரகாசிதம்
தன்மே ஹ்ருதந்தே ப்ரகாசதாம் ஸர்வதா
ஸ்வார்த்த லோபாதிபிற் பத்தம் து ஜன்ம மே
வ்யர்த்தம் ந பூயாத் இதீஹமே ப்ரார்த்தனா
ஸ்வாமின் சரணமய்யப்பா!

ஸ்ரீ தர்ம சாஸ்தா! என்னைப்போன்றவர்களுக்கு
அடைக்காலமாகிய உன் பொற்பாத தாமரையில்
நான் வணங்குகிறேன். கட்டுக்கடங்காத என்
ஐம்புலன்களையும் நீவீர் நேர்வழி நடத்துவீராக.

தர்மத்தை கடைப்பிடித்துக்கொண்டு அய்யப்ப சேவா
சமாஜத்தின் உறுப்பினராக இருக்கின்றேன்.
இவ்வுலகில் பிணியில் சிக்கித் தவிக்கும் அனைத்து
உயிரினங்களுக்கும் சேவை புரிய எனக்கு சக்தி
அளிப்பாயாக.

மாருதியின் (ஹனுமானின்) உள்ளத்தில் எவ்விதம்
பக்தியுள்ளதோ அவ்விதமே என் உள்ளத்திலும்
உன்னிடத்தில் அசையாத பக்தி உண்டாகட்டும்.
நாங்கள் செயலில் ஈடுபாடு உள்ள சேவகர்களாக ஆக
வேண்டும். எங்கள் மனதில் எள்ளளவும் ஆணவம்
தலை தூக்காமல் இருக்கட்டும்.

மற்றவர்களிடத்தில் உள்ள நற்குணங்களையே
மட்டும் காணக்கூடிய கண்களை எனக்குத் தாரும்.
சமுதாயத்தில் உள்ள குறைகளை அகற்ற எனக்கு
சக்தியை தாரும். அய்யப்ப தத்துவத்தை பற்றிய
ஞானத்தை எமக்கு அருளவும். உன் பொற்பாதங்களை
விரைவில் அடைய செய்வீராக.

தேவனே. புண்ணிய பூமியாகிய பாரதத்தில் பிறந்த
அனைவரும் நல்ல விரதங்களினாலும் உம்மை
சேவித்தமையாலும் களங்கம் அற்றவர்களாக
ஆகிவிட்டனர். அவர்கள் தாமச குணத்தை துறந்து சத்
கதியை அடையட்டும். அதற்கு கருவியாக நாங்கள்
அமைய வேண்டும்.

‘தத்துவமஸி’ என்ற வாக்கியத்தினால் எந்த ஞானம்
உள்ளத்தில் சுடர் விடுகிறதோ அந்தச் சுடர்
எப்போதும் என் உள்ளத்தில் எரியட்டும். என் இந்த
பிறவி சுயநலத்தினாலும் பேராசையினாலும்
முடக்கப்பட்டு வீணாகப் போய்விடக்கூடாது
என்பதே என் வேண்டுகூல்.